

PAPER – II

COMMERCE

Note : Attempt all the questions. Each question carries *two* (2) marks.

குறிப்பு : எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும். ஒவ்வொன்றிற்கும் இரண்டு (2) மதிப்பெண்கள்.

1. Which of the following is a WTO procedure to promote globalization?

- 1) Promotion of free trade
- 2) Reduction of budgetary subsidies
- 3) Reduction in shipping charges
- 4) Promotion of foreign portfolio investment

உலக வர்த்தக நிறுவனத்தின் மூலம் உலகமயமாக்கல் ஊக்குவிக்க கையாண்ட செயல்முறைகள்

- 1) வர்த்தகத்தை ஊக்குவித்தல்
- 2) பட்ஜெட் மானியத்திற்கான குறைப்பு
- 3) கப்பல் கட்டணம் குறைப்பு
- 4) வெளிநாட்டு போர்ட்.போலியோ முதலீடு உயர்வு

2. Which of the following is not the main objective of “fiscal policy of India”?

- 1) To increase liquidity in economy
- 2) To promote price stability
- 3) To minimize the in-equality in income and wealth
- 4) To promote employment opportunities

பின்வரும் எது “இந்தியாவின் நிதிக் கொள்கையின் முக்கிய நோக்கம் இல்லை”?

- 1) பொருளாதாரத்தில் பணப்புழக்கம் அதிகரிப்பது
- 2) விலை நிலைத்தன்மை உயர்த்துவது
- 3) வருமானத்திலும் செல்வத்திலும் சமத்துவமின்மையைக் குறைப்பது
- 4) வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது

3. The low income economies are sometimes referred to as

- | | |
|----------------|-----------------|
| 1) First World | 2) Second World |
| 3) Third World | 4) Fourth World |

குறைந்த வருமானம் பொருளாதாரங்கள் சில நேரங்களில் _____ என குறிப்பிடப்படுகிறது

- | | |
|-------------------|-------------------|
| 1) முதல் உலகம் | 2) இரண்டு உலகம் |
| 3) மூன்றாம் உலகம் | 4) நான்காம் உலகம் |

4. Which policy is concerned with raising revenue through taxation and deciding on the level and pattern of expenditure?

- | | |
|--------------------|----------------------------|
| 1) Monetary policy | 2) Fiscal Policy |
| 3) Trade Policy | 4) Foreign exchange policy |

எந்தக் கொள்கையை வரிவிதிப்பு மூலம் வருவாய் அதிகரித்து செலவினங்களின் தரம் மற்றும் முறை தீர்மானிக்கும்

- | | |
|-------------------|--------------------------|
| 1) நாணய கொள்கை | 2) நிதி கொள்கை |
| 3) வர்த்தக கொள்கை | 4) அந்நிய செலாவணி கொள்கை |

5. An expert committee headed by S.V.S. Raghavan was appointed to implement the proposed Indian competition Law while repealing

- 1) The monopolies and restrictive Trade Practices Act
- 2) Sale of Goods Act
- 3) Consumer Protection Act
- 4) Competition Act

S.V.S. ராகவன் தலைமையில் ஒரு நிபுணர் குழு கீழே இந்திய போட்டி சட்டம் செயல்படுத்த நியமிக்கப்பட்டது

- 1) ஏகபோகம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகள் சட்டம்
- 2) பொருட்கள் விற்பனை சட்டம்
- 3) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
- 4) போட்டி சட்டம்

6. Dual Aspect Concept results in the following accounting equation

- 1) Revenue = Expenses
- 2) Capital + Profits = Assets + Expenses
- 3) Capital + Liabilities = Assets
- 4) Capital + Drawings = Owner's Equity

பின்வரும் கணக்கியல் சமன்பாடு இரு நிலைகளில் கருத்து முடிவுகள்

- 1) வருவாய் = செலவுகள்
- 2) மூலதனம் + இலாபங்கள் = சொத்துக்கள் + செலவுகள்
- 3) மூலதனம் + கடன்கள் = சொத்துக்கள்
- 4) மூலதனம் + திரும்ப பெறும் பணம் = உரிமையாளரின் பணபலன்கள்

7. Comparison of the financial statements of the current year of a firm with the performance of another firm is known as
- 1) Trend analysis
 - 2) Horizontal analysis
 - 3) Intra-firm comparison
 - 4) Inter-firm comparison

ஒரு நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு நிதிநிலை அறிக்கைகளை மற்றொரு நிறுவனத்தின் செயல்திறன் உடன் ஒப்பிடுவது

- 1) நிலவரம் பகுப்பாய்வு
- 2) கிடைமட்ட பகுப்பாய்வு
- 3) அக நிறுவனம் ஒப்பீடு
- 4) வெளி நிறுவனம் ஒப்பீடு

8. Which of the following is not applicable to responsibility accounting?

- | | |
|----------------------|------------------|
| 1) Accounting centre | 2) Cost Centre |
| 3) Investment centre | 4) Profit centre |

பின்வரும் மையத்தின் எது பொறுப்பு கணக்கியலில் பொருந்தாது?

- | | |
|--------------------|----------------|
| 1) கணக்கியல் மையம் | 2) செலவு மையம் |
| 3) முதலீட்டு மையம் | 4) லாபகர மையம் |

9. A retiring partner continues to be liable for obligations incurred after his retirement

- 1) If unpaid amount is transferred to his loan account
- 2) If he does not give public notice
- 3) If he starts a similar business elsewhere
- 4) In all the situations till he survives

ஓய்வு பங்குதாரர் ஓய்வு பெற்ற பிறகு ஏற்படும் கடன்களை தொடர்ந்தது

- 1) செலுத்தப்படாத அளவு பணம் அவரது கடன் கணக்கில் மாற்றப்படும் என்றால்
- 2) அவர் பொது அறிவிப்பு கொடுக்க முடியவில்லை எனில்
- 3) அவர் வேறு ஒரு இதே போன்ற வர்த்தக தொடங்குவதால்
- 4) எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர் உயிருடன் இருக்கும் வரை

10. When opening stock is Rs. 50,000 closing stock is Rs. 60,000 and the cost of goods sold is Rs. 2,20,000 the stock turnover ratio is

- | | |
|------------|------------|
| 1) 2 times | 2) 3 times |
| 3) 4 times | 4) 5 times |

திறந்து போது பங்கு ரூ. 50,000 ஆகும் மூடும்போது பங்கு ரூ. 60,000 மற்றும் விற்பனையான பொருட்களின் செலவு ரூ. 2,20,000 ஆகும் கையிருப்பு விற்பனை முதல் விகிதம்

- | | |
|-----------|-----------|
| 1) 2 முறை | 2) 3 முறை |
| 3) 4 முறை | 4) 5 முறை |

11. Firms producing and selling a large variety of goods will generally follow

- 1) Cost plus pricing
- 2) Marginal pricing
- 3) Skimming pricing
- 4) Product line pricing

பல்வேறு பொருட்கள் பெருமளவு உற்பத்தி மற்றும் விற்கும் நிறுவனங்கள் பொதுவாக பின்பற்ற வேண்டியவை

- 1) செலவும் விலையும்
- 2) விளிம்பு விலை
- 3) ஸ்கிம்மிங் விலை
- 4) தயாரிப்பு வரி விலை

12. Which of the following is not a property of indifference curve?

- 1) Negative sloping
- 2) Convex to the point of origin
- 3) Indifference curves necessarily have to be parallel
- 4) Two indifference curves do not intersect each other

எந்த பின்வரும் வளைவு அலட்சியம் வளைவின் ஒரு பண்பு அல்ல?

- 1) எதிர்மறையாக சாய்வான
- 2) தோன்றிய இடத்திற்கே குவியாக இருத்தல்
- 3) அலட்சியம் வளைவுகள் அவசியம் இணை இருக்க வேண்டும்
- 4) இரண்டு அலட்சியம் வளைவுகள் ஒருவருக்கொருவர் சேராதிருத்தல்

13. Consumer survey method does not include one of the following

- 1) Complete enumeration method
- 2) Sample survey method
- 3) Trend projection method
- 4) Consumer's end use method

நுகர்வோர் கணக்கிடும் முறைகளில் எந்த ஒன்று இங்கே சேர்க்கப்படவில்லை

- 1) முழுமையான கணக்கெடுப்பு முறை
- 2) மாதிரி கணக்கிடும் முறை
- 3) போக்கு திட்ட முறை
- 4) நுகர்வோரின் இறுதி பயன்பாடு முறை

14. The assumptions of the law of diminishing marginal utility does not include

- 1) Units consumed should be identical
- 2) Units consumed should be of standard unit
- 3) Units consumed should be successive
- 4) Unit price of the commodity

குறு பயன்பாடு சட்டத்தின் யூகங்கள் சேர்க்கப்படாதது

- 1) ஒரே அலகுகள் நுகரப்படல் வேண்டும்
- 2) ஸ்டாண்டர்ட் அலகுகள் நுகரப்படும் வேண்டும்
- 3) அடுத்தடுத்த அலகுகள் நுகரப்படும் வேண்டும்
- 4) பொருளின் யூனிட் விலை

15. A rectangular hyperbola shaped demand curve on all its points has

- 1) Equal slopes of the price demand curve
- 2) Price elasticity equal to unity
- 3) Varying price elasticity
- 4) Both slope and price elasticity equal

அனைத்து புள்ளிகள் செவ்வக மிகையுரையின் வடிவ தேவை வளைவில் அமைந்துள்ளது.

- 1) சம சரிவுகளில் விலையும் தேவைக்கு ஏற்றபடி வளைவு
- 2) ஒற்றுமை சமமாக விலை நெகிழ்ச்சி
- 3) மாறுபட்ட விலை இழுவை
- 4) சாய்வு மற்றும் விலை இழுவை சம சரிவு

16. For a hypothesis test, alpha (α) is 0.05 and beta (β) is 0.10. The power of this test is

- | | |
|---------|---------|
| 1) 0.95 | 2) 0.90 |
| 3) 0.80 | 4) 0.15 |

ஒரு கருதுகோள் சோதனை, ஆல்பா (α) னை 0.05 மற்றும் பீட்டா (β) னை 0.10 ஆகும். இந்த சோதனை திறன்

- | | |
|---------|---------|
| 1) 0.95 | 2) 0.90 |
| 3) 0.80 | 4) 0.15 |

17. The probability of Type II error is

- | | |
|---------------|--------------|
| 1) α | 2) β |
| 3) $1-\alpha$ | 4) $1-\beta$ |

நிகழ்தகவு இரண்டாம் வகை பிழை உள்ளது

- | | |
|---------------|--------------|
| 1) α | 2) β |
| 3) $1-\alpha$ | 4) $1-\beta$ |

18. In a 'negative' relationship

- 1) as x increases, y increases
- 2) as x decrease, y decrease
- 3) as x increase, y decrease
- 4) both 1) and 2)

ஒரு எதிர்மறை விளைவு உறவில்

- 1) x அதிகரிக்கிறது, y குறைகிறது
- 2) x குறைகிறது மேலும் y குறைகிறது
- 3) x அதிகரிப்பதன் காரணமாக y குறைகிறது
- 4) 1) மற்றும் 2) இரண்டும்

19. If b_{xy} is negative, then b_{yx} is

- 1) Negative
- 2) Positive
- 3) Zero
- 4) Either 1) or 2)

b_{xy} எதிர்மறையாக இருந்தால், பின்னர் b_{yx} என்னவாக இருக்கும்

- 1) எதிர்மறை
- 2) நேர்மறை
- 3) பூஜ்யம்
- 4) 1) அல்லது 2)

20. Which of the following is the non-random method of selecting samples from a population?

- 1) Multistage sampling
- 2) Cluster sampling
- 3) Quota sampling
- 4) Lottery method

மக்கள் தொகையில் கீழ்க்கண்ட எந்த ரேண்டம் அல்லாத முறையில் மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

- 1) பல்நிலை மாதிரி
- 2) கொத்து மாதிரி
- 3) ஒதுக்கீடு மாதிரி
- 4) லாட்டரி முறை

21. The classical organization theory treats organization as a/an

- | | |
|---------------------|------------------|
| 1) Open system | 2) Closed system |
| 3) Technical system | 4) Macro system |

கிளாசிக்கல் அமைப்பு கோட்பாடு ஒரு / நிறுவனமாக செயல்படுகிறது.

- | | |
|-------------------------|----------------------|
| 1) திறந்த அமைப்பு | 2) மூடப்பட்ட அமைப்பு |
| 3) தொழில் நுட்ப அமைப்பு | 4) மேக்ரோ அமைப்பு |

22. The series of Hawthorne experiments based on human relations does not include

- 1) Illumination experiments
- 2) Relay assembly test room experiments
- 3) Bank wiring observation room experiment
- 4) Behaviour experiments

மனித உறவுகள் அடிப்படையில் ஹாதோரன் சோதனைகள் சேர்க்கப்படாது

- 1) இல்யூமினேஷன் சோதனைகள்
- 2) ரிலே அசெம்பிளிங் அறை சோதனைகள்
- 3) வங்கி வயரிங் கவனிப்பு அறை சோதனை
- 4) பழகுமுறை சோதனைகள்

23. Which of the following are different forms of organization structure?

- A) Divisionalised organization structure
 - B) Task Force
 - C) Staff Organisation
 - D) Project organization
- 1) A), C) and D)
 - 2) A) and B)
 - 3) A), B) and C)
 - 4) A), B) and D)

பின்வரும் கட்டமைப்புகள் எந்த அமைப்புகளின் வேறுபட்ட வடிவங்கள்?

- A) பிரிவுகளுடனுள்ள நிறுவன அமைப்பு
 - B) டாஸ்க் படை
 - C) பணியாளர்கள் அமைப்பு
 - D) திட்ட அமைப்பு
- 1) A), C) and D)
 - 2) A) and B)
 - 3) A), B) and C)
 - 4) A), B) and D)

24. Employees learn by observing the performance of the reference group (peer, supervisors and high performers) and the consequences of their actions is referred as

- 1) Symbolizing
- 2) Forethought
- 3) Observational
- 4) Self-regulatory

தொழிலாளர்களின் செயல்திறனை கவனித்து அதற்குரிய (சகாக்கள், மேற்பார்வையாளர் மற்றும் செயல்திறன் மிக்கவர்கள்) விளைவுகள் மற்றும் செயல்பாடுகளை குறிப்பிடுவது

- 1) அடையாளப்படுத்துவது
- 2) முன் சிந்தனை
- 3) கண்டறிந்தல்
- 4) சுய ஒழுங்குமுறை

25. Unsatisfied need becomes a motivating factor and governs the behaviour of the individual. This is emphasized in the theory developed by

- 1) Herzberg's theory
- 2) Maslow theory
- 3) Expectancy theory
- 4) Alderfer's ERG theory

தனிமனிதனின் திருப்தியில்லாத தேவை ஒரு ஊக்கப்படுத்தல் காரணியாக அமைந்து, ஒரு நபரின் நடத்தையை நிர்வகித்து கோட்பாட்டில் திணிக்கப்படுகிறது.

- 1) ஹெர்ஸ்பெர்க்ஸ் கோட்பாடு
- 2) மாஸ்லோவ் கோட்பாடு
- 3) எதிர்ப்புக் கோட்பாடு
- 4) ஆல்டர்பர் ERG - ன் கோட்பாடு

26. When the consumers favour those products which offer the most quality, performance or innovative features, then it is called as

- 1) Production concept
- 2) Product concept
- 3) Sales concept
- 4) Marketing concept

நுகர்வோர் மிகவும் தரம், செயல்திறன் அல்லது புதுமையான அம்சங்களை வழங்குகின்ற பொருட்களை ஆதரிக்கின்றனர். இந்த கருத்து இப்படி அழைக்கப்படுகிறது

- 1) உற்பத்தி கருத்து
- 2) தயாரிப்பு கருத்து
- 3) விற்பனை கருத்து
- 4) சந்தைப்படுத்துதல் கருத்து

27. Which of the stage of new product development process can be skipped?

- 1) Business analysis
- 2) Idea screening
- 3) Product testing
- 4) Test Marketing

பின்வரும் எந்த நிலை புதிய தயாரிப்பு வளர்ச்சி செயல்பாட்டில் தவிர்க்கலாம்?

- 1) வணிகம் பகுப்பாய்வு
- 2) ஐடியா திரையிடல்
- 3) தயாரிப்பு சோதனை
- 4) டெஸ்ட் சந்தைப்படுத்துதல்

28. The most important retail marketing decision, a retailer has to make, is to

- 1) Select the product assortment
- 2) Identify its target market
- 3) Choose the desired service level
- 4) Develop an effective store atmosphere

ஒரு விற்பனையாளர் எடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமான சில்லறை சந்தைப்படுத்தலானது

- 1) தயாரிப்பு வகைப்படுத்தலை தேர்ந்தெடுக்கவும்
- 2) இலக்கை அடையாளப்படுத்தலும்
- 3) தேவையான சேவை நிலையை தேர்வு செய்தல்
- 4) சிறந்த முறையில் வாணிப கிடங்கினை சூழ்நிலைக்கேற்ப தேர்ந்தெடுத்தல்

29. Items considered part of the augmented product, do not include

- 1) Guarantee
- 2) Warranty
- 3) Complementary products
- 4) Channels of distribution

கீழே கொடுக்கப்பட்டுள்ள தயாரிப்பு பொருள்களில் எது சேர்க்கப்படவில்லை

- 1) உத்திரவாதம்
- 2) காலவரை உத்திரவாதம்
- 3) ஈடுசெய்யும் பொருட்கள்
- 4) விநியோகத்தின் வழிமுறைகள்

30. Which one of the following is not considered as a pattern of marketing segmentation?

- 1) Homogenous preferences
- 2) Diffused Preferences
- 3) Clustered Preferences
- 4) Branded Preferences

பின்வரும் பிரிவில் எது சந்தைப்படுத்துதலின் பிரிவின் ஒரு மாதிரியாக கருதப்படுவதில்லை

- 1) ஒரே சீரான விருப்பங்கள்
- 2) பரவுகின்ற விருப்பங்கள்
- 3) கொத்தான விருப்பங்கள்
- 4) பிராண்டட் விருப்பங்கள்

31. A Company has issued 10 percent perpetual debt of Rs. 1,00,000 at 5 percent premium. If tax rate is 30 percent, then the cost of debt will be

- | | |
|----------|----------|
| 1) 10% | 2) 2.15% |
| 3) 6.66% | 4) 8.21% |

ஒரு நிறுவனம் 10 சதவீதம் நிரந்தர கடன் என, 5 சதவீத கட்டணத்தில் ரூ. 1,00,000 வெளியிடப்பட்டுள்ளது. வரி விகிதம் 30 சதவீதம் என்றால், அப்போதைய கடன் செலவு எவ்வளவு?

- | | |
|----------|----------|
| 1) 10% | 2) 2.15% |
| 3) 6.66% | 4) 8.21% |

32. Financial Leverage is measured by

- 1) Earnings before interest and Tax / Earning after Tax
- 2) Earnings before interest and Tax / Earning before Tax
- 3) Earning after interest and Tax / Earning before Tax
- 4) Contribution / Earnings before interest and Tax

நிதி சலுகை இதன் மூலம் அளவிடப்படுகிறது

- 1) வருவாய்க்கு முன் வட்டி மற்றும் வரி / வரிக்குப் பிறகு வருமானம்
- 2) வட்டி மற்றும் வரிக்கு முன் வருவாய் / வரிக்கு முன் வருவாய்
- 3) வட்டி மற்றும் வரிக்குப் பிறகு வருவாய் / வரிக்கு முன் வருவாய்
- 4) பங்களிப்பு / வருவாய்க்கு முன் வட்டி மற்றும் வரி

33. Determination of Net Present value is done by

- 1) Present value of cash inflow – present value of cash outflow
- 2) Present value of the asset – cost price of the asset
- 3) Future value of cash inflow – present value of cash outflow
- 4) Future value of cash inflow – Future value of cash outflow

நிகர தற்போதைய மதிப்பை கண்டறிய இந்த முறை பயன்படுத்தப்படும்

- 1) பண முதலீடு தற்போதைய மதிப்பு – பணவெளியேற்றம் தற்போதைய மதிப்பு
- 2) சொத்தின் தற்போதைய மதிப்பு – சொத்து விற்பனை விலை
- 3) பண முதலீடு எதிர்கால மதிப்பு – பண வெளியேற்றம் தற்போதைய மதிப்பு
- 4) பண முதலீடு எதிர்கால மதிப்பு – பண வெளியேற்றம் எதிர்கால மதிப்பு

34. When the expected level of EBIT exceeds the indifferent point for two alternative financial plans, (Equity – financing and Debt-financing), then

- 1) The use of debt financing would be advantageous to increase EPS
- 2) The use of equity financing would be advantageous to maximize EPS
- 3) The use of debt – financing would reduce EPS
- 4) The use of equity financing would keep the EPS constant

EBIT எதிர்பார்க்கப்பட்ட நிலை இரண்டு மாற்று நிதி திட்டங்களில், (ஈக்விட்டி- நிதி மற்றும் கடன் நிதியாக்கமும்) மாறுபட்ட புள்ளி கடக்கும் போது,

- 1) இபிஎஸ் அதிகரிக்க கடன் நிதியைப் பயன்படுத்துதல் சாதகமானதாக இருக்கும்
- 2) இபிஎஸ் அதிகரிக்க சமங்கு நிதியளிப்பு பயன்படுத்துதல் சாதகமானதாக இருக்கும்
- 3) இபிஎஸ் குறைக்க கடன் நிதி பயன்படும்
- 4) இபிஎஸ் நிலையானதாக வைத்திருக்க சமங்கு நிதியளிப்பு பயன்படும்

35. Combined leverage is calculated as

- 1) Operating leverage – Financial leverage
- 2) Operating leverage + Financial leverage
- 3) Operating leverage $\times$ Financial leverage
- 4) Operating leverage / Financial leverage

ஒருங்கிணைந்த செல்வாக்கு எந்த மொழியில் கணக்கிடப்பட்டுள்ளது

- 1) இயக்க செல்வாக்கு – நிதி செல்வாக்கு
- 2) இயக்க செல்வாக்கு + நிதி செல்வாக்கு
- 3) ஆபரேடிங் செல்வாக்கு $\times$ நிதி செல்வாக்கு
- 4) இயக்க செல்வாக்கு / நிதி செல்வாக்கு

36. External sources of recruitment does not include

- 1) Advertisements
- 2) Campus Interviews
- 3) Unsolicited applicants
- 4) Promotion

ஆட்சேர்ப்பு வெளிப்புற மூலத்தில் அடங்காதது

- 1) விளம்பரங்கள்
- 2) வளாகம் நேர்காணல்கள்
- 3) பரிந்துரையல்லாத விண்ணப்பத்தாரர்கள்
- 4) ஊக்குவிப்பு

37. The kind of training that enables an employee to become well versed in different kinds of work is known as

- 1) Vestibule training
- 2) Skill
- 3) Interest
- 4) Personal traits

ஒரு ஊழியர் பல்வேறு வகையான வாய்ந்த வருமாவார் செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டால் அந்த பயிற்சி இந்த மாதிரி அழைக்கப்படுகிறது

- 1) வெச்டிபுல் பயிற்சி
- 2) திறன்
- 3) ஆர்வம்
- 4) தனிப்பட்ட அம்சங்கள்

38. Which of the following is not an appraisal method?

- 1) Graphic scale method
- 2) Forced choice method
- 3) Critical incident method
- 4) Assessment centre method

பின்வரும் முறைகளில் எது ஒரு மதிப்பீட்டில் முறை அல்ல

- 1) கிராஃபிக் அளவு முறை
- 2) கட்டாய தேர்வு முறை
- 3) இணைக்கப்பட்டவை ஒப்பீடு முறை
- 4) இலக்கு முறை

39. In which method of training, job conditions are duplicated with equipments and machine which are identical with those used at the work place?

- | | |
|------------------------|----------------------------|
| 1) On the job training | 2) Apprenticeship training |
| 3) Vestibule training | 4) Internship training |

எந்த பயிற்சி முறையில், வேலை நிலைமைகள் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் நகல்கள் வேலை இடத்தில் பயன்படுத்தப்படும் மாதிரியானவை?

- | | |
|----------------------------------|--------------------------|
| 1) பணியிடத்தில் பணிக்கான பயிற்சி | 2) தொழிற்பயிற்சி பயிற்சி |
| 3) வெஸ்டிபுல் பயிற்சி | 4) வேலைவாய்ப்பு பயிற்சி |

40. The Factories Act 1948 lays down the following safety provisions

- | | |
|---------------------------|--------------------------------|
| 1) Revolving machinery | 2) Power cut |
| 3) Machines without gears | 4) Open ground without fencing |

தொழிற்சாலைகள் சட்டம் 1948 பின்வரும் பாதுகாப்பு விதிகள் சொல்கிறது

- | | |
|-----------------------------------|--------------------------------|
| 1) சுழலும் இயந்திரங்கள் | 2) பவர் வெட்டு |
| 3) கியர்கள் இல்லாமல் இயந்திரங்கள் | 4) ∴பென்சிங் இல்லாத திறந்த தரை |

41. Match the items of List I with List II in terms of functions of a banks:

List I (Activities)	List II (Functions)
a) Understanding	i) Primary Function
b) Transfer of funds	ii) Granting Advances
c) Overdraft	iii) Utility Functions
d) Recurring Deposits	iv) Agency Functions

Codes :

- | | | | |
|---------|------|------|------|
| (a) | (b) | (c) | (d) |
| 1) i) | ii) | iv) | iii) |
| 2) iv) | iii) | ii) | i) |
| 3) iii) | iv) | ii) | i) |
| 4) ii) | iv) | iii) | i) |

ஒரு வங்கியின் செயல்பாடுகளை அடிப்படையாக இரண்டு பட்டியல்களை பொருத்துக

பட்டியல் - I

(நடவடிக்கைகள்)

- | |
|----------------------|
| a) எழுத்தாக்கத்தில் |
| b) நிதி உதவி மாற்றம் |
| c) மிகைப்பற்று |
| d) தொடர் வைப்பு |

குறியீடுகள்

- | | | | |
|---------|------|------|------|
| (a) | (b) | (c) | (d) |
| 1) i) | ii) | iv) | iii) |
| 2) iv) | iii) | ii) | i) |
| 3) iii) | iv) | ii) | i) |
| 4) ii) | iv) | iii) | i) |

பட்டியல் II

(பணிகள்)

- | |
|---------------------------------|
| i) முதன்மை விழா |
| ii) முன்கூட்டியே பணம் வழங்குவது |
| iii) பயன்பாட்டு பணிகள் |
| iv) ஏஜென்சி பணிகள் |

42. Which one of the following is a recent E-banking initiative in Commercial Banks in India?

- 1) RTGS
- 2) NEFT
- 3) NECS
- 4) NET Banking

பின்வரும் வங்கிகளில் எந்த வங்கி சமீபத்தில் முதல் முறையாக இந்தியா வர்த்தக மின் வங்கி முயற்சியில் ஈடுபட்டது?

- 1) RTGS
- 2) NEFT
- 3) NECS
- 4) NET வங்கிமுறை

43. For the purpose of extending rural banking and agro finance, the NABARD

- 1) Directly lends and monitors the rural borrowers
- 2) Refinances the banks extending rural finance
- 3) Refinances the rural borrowers obtaining credit from banks
- 4) Directly finances the rural borrowers and gets refinance from government

கிராமப்புற வங்கி வேளாண் நிதி நீட்டிக்கும் நோக்கத்திற்காக, நபார்ட்

- 1) கிராமப்புற கடன் பெறுபவரைக் கண்காணித்து நேரடியாக கடன் தருகிறது
- 2) மறு நிதியுதவியை கிராமப்புற வங்கிகளுக்கு விரிவாக்குதல்
- 3) வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி மீண்டும் கிராமப்புற கடன் கொடுக்கிறார்கள்
- 4) நேரடியாக கிராமப்புற கடன் நிதியுதவி மற்றும் அரசு மறுநிதி பெறுகிறார்

44. E banking business is essentially regulated by the Information Technology Act 2000 under which personal signature is replaced by

- 1) Encrypted signature
- 2) Image signature
- 3) Digital signature
- 4) Online signature

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் படி மின் வங்கியில் தொழிலுக்கு அடிப்படையில் கீழ் தனிப்பட்ட கையொப்பம் இந்த முறையில் மாற்றப்படுகிறது

- 1) குறியாக்கப்பட்ட கையொப்பம்
- 2) பட கையொப்பம்
- 3) டிஜிட்டல் கையொப்பம்
- 4) ஆன்லைன் கையொப்பம்

45. Which of the following statements is false?

- 1) IFC was established in July 1956
- 2) IFC encourages the growth and development of Public Sector Enterprises in member countries
- 3) IFC is an affiliate of the World Bank
- 4) IFC encourages the growth of productive private enterprises in member countries

பின்வரும் அறிக்கைகளில் எது தவறானது

- 1) IFC ஜூலை 1956 ல் நிறுவப்பட்டது
- 2) IFC உறுப்பு நாடுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை வளர்ச்சியை ஊக்குவிக்கும்
- 3) IFC உலக வங்கியின் துணை அமைப்பு
- 4) IFC உறுப்பினர் நாடுகளில் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் வளர்ச்சி ஊக்குவிக்கிறது

46. A situation where any advantage given by one member of the WTO to another member is extended to all WTO members is referred to as

- 1) Trade Diversion
- 2) Interregional Principle
- 3) Most favoured nation
- 4) Least traded nation

உலக வணிக அமைப்பின் ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினருக்கு கொடுத்து உள்ள ஏற்பாடு அனைத்து உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுகிறது இந்த சூழ்நிலையை இது போன்ற குறிப்பிடப்படுகிறது

- 1) வர்த்தக மாற்று மார்க்கம்
- 2) இடையிலான கொள்கை
- 3) மிக வேண்டப்பட்ட நாடு
- 4) தேசிய குறைந்த வர்த்தகம்

47. Which one of the following was not main contribution of F.W. Taylor?

- 1) Scientific Management
- 2) Time and Motion Studies
- 3) Different Wage plan
- 4) Modern management

கீழே கூறியவற்றில் எவை F.W டெய்லரின் படைப்புகள் அல்ல?

- 1) அறிவியல் நிர்வாகம்
- 2) நேரம் அதன் இயக்கப்பாடங்கள்
- 3) வேறுபட்ட சம்பளத் திட்டம்
- 4) நவீன நிர்வாகம்

48. Which one of the following not the components of international liquidity in providing facilities in international payments?

- 1) Foreign currencies held by the Central Bank of the Country
- 2) Credit facilities available under “SWAP”
- 3) Borrowing facilities available from I.M.F
- 4) Gold holdings of Private individuals

பின்வரும் முறைகளில் எது ஒன்று சர்வதேச தொகையாக வசதிகள் வழங்குவதில் சர்வதேச பணப்புழக்கம் கூறுகள் அல்ல

- 1) நாட்டின் மத்திய வங்கி நடத்திய வெளியுறவு நாணயங்கள்
- 2) “SWAP” கீழ் வழங்கப்படும் கடன் வசதிகள்
- 3) I.M.F இருந்து கிடைக்கும் கடன் வசதிகள்
- 4) தனியார் தனிநபர்கள் தங்கம் பங்குகள்

49. International Finance Corporation was set up in

- 1) July 1966
- 2) July 1956
- 3) July 1965
- 4) July 1955

சர்வதேச நிதிக் கூட்டுஸ்தாபனம் எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது

- 1) ஜூலை 1966
- 2) ஜூலை 1956
- 3) ஜூலை 1965
- 4) ஜூலை 1955

50. Special economic Zone framed to promote exports was announced by our Government of India on 31st March 2000 in the

- 1) Industrial Development Policy
- 2) Export and Import Policy
- 3) Foreign Development Policy
- 4) Economic Development Policy

பின்வரும் எந்த கொள்கையில் ஏற்றுமதியை ஊக்குவிக்க சிறப்பு பொருளாதார மண்டலம் 31 மார்ச் 2000 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது

- 1) தொழில் வளர்ச்சிக் கொள்கை
- 2) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கை
- 3) வெளிநாட்டு வளர்ச்சி கொள்கை
- 4) பொருளாதார அபிவிருத்தி கொள்கை

ROUGH WORK



ROUGH WORK

